

செப்டம்பர் 29

புனிதர்கள் மிக்கேல், கபிரியேல், இரபேல், முதன்மை வானதூதர்கள் விழா

திருப்பலி முன்னுரை

“காவல் தூதர்களை நம்மை வழிநடத்த விட்டுவிட்டால் நாம் அச்சமின்றி வாழலாம்” என்ற நம்பிக்கையோடு தூய மிக்கேல், கபிரியேல், இரபேல் அதிதூதர்களின் ஆசீர்ப்பை பெற ஆவலோடு வந்திருக்கும் உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றோம்.

பிறப்பு முதல் இறப்பு வரை மனித வாழ்வு முழுவதும் நமது காவல்தூதர்களின் கவனமான கண்காணிப்பாலும், பரிந்துரையாலும் சூழப்பட்டுள்ளோம். நம்பிக்கை கொண்டோர் ஒவ்வொருவரின் அருகிலும் வானதூதர் பாதுகாவலராகவும், ஆயனாக இருந்தும் வழிநடத்துகின்றனர்.

கடவுளையும் மனிதரையும் இணைக்கும் பாலமாக இருப்பவர்கள் நமது முதன்மை தூதர்கள். கடவுளின் குரலாக, நம்மில் நம்மோடு இருந்து உடன் பயணிப்பவர்கள். “நாம் பலவீனமானவர்கள். நாம் நடக்க வேண்டிய பாதையோ நீண்டது, கடினமானது. எனினும் நாம் பயப்பட தேவையில்லை.”

மிகுந்த பிரமாணிக்கமுள்ள, விவேகம் நிறைந்த காவல் தூதர்கள் நம்மை வழிநடத்த விட்டு விடுவோமேயானால் நாம் அச்சமின்றி வாழலாம் என்று புனித எரோணிமுஸ் கூறுகிறார்.

எனவே நமது அதிதூதர்களான தூய மிக்கேல், கபிரியேல், இரபேல் தூதர்களிடம் செபிக்கும் பழக்கமும், அவர்களின் உடனிருப்பை உணர்வதும், அவர்களோடு நெருங்கிய உறவில் இருப்பதும், நமக்கு அவர்கள் வெளிப்படுத்தும் இறைத் திருவுளத்தை வாழ்வாக்குவதும் நம்மைக் கடவுளின் பிள்ளைகளாக மாற்றும். இவ்வாறு நமக்கு வழிகாட்டும் அதிதூதர்களின் பாதுகாப்பில் வழிநடக்க அருள் வேண்டி இப்பலியில் இணைவோம்.

மன்றாட்டுக்கள்:

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

உம் முன் பணிபுரிய தலைமைத் தூதராம் மிக்கேலைத் தேர்ந்தெடுத்த எம் இறைவா!

திரு அவையினை வழிநடத்த நீர் தேர்ந்தெடுத்த திரு அவைப் பணியாளர்களை ஆசீர்வதியும். இறைவன் திருமுன், இறைமக்களுக்காகப் பணி செய்கிறோம் என்ற மனநிறைவோடு உம் பணியினைச் சிறப்பாகச் செய்து உம் இறையாட்சிப் பணியைச் செவ்வனே செய்ய அருள் புரிய வேண்டுகொண்டு இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அன்னை மரியாவுக்கு மங்கள வார்த்தை மொழிய அதிதூதர்கள் கபிரியேலை அனுப்பியவரே எம் இறைவா!

மங்களகரமான நிகழ்வுகளுக்காக காத்திருக்கும் இளையோரையும், குழந்தைப்பேற்றிற்காக வரம் கேட்கும் உள்ளங்களையும் நிறைவாக ஆசீர்வதித்து அவர்களது இதயத்தின் வேண்டுகோள்கள் நிறைவு பெறச் செய்ய இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

தோபித்து மற்றும் சாராவின் துயர் நீக்க இரபேல் அதிதூதரை அனுப்பியவரே எம் இறைவா!

பல்வேறு உடல், உள்ள, ஆன்ம நோய்களினால் வருந்தும் மக்களைக் கண்ணாக்கிப் பாடும். நோயின் படுக்கையிலிருந்து அவர்களைக் கைதூக்கி விடவும், நோயுற்றோரைக் அன்போடும், அக்கறையோடும் கவனிக்கும் நல்ல உள்ளம் கொண்டோரையும் நிறைவாக ஆசீர்வதிக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

நேர்மையோடு மக்களினங்களை ஆளும் அரசரே எம் இறைவா!

நாடுகளை ஆளும் ஆட்சியாளர்களை ஆசீர்வதியும். இவர்கள் ஏற்றத்தாழ்வு கருதாமல், எல்லா மக்களையும் சமநிலையில் பாவித்து, அவர்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றி, நாட்டின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

நன்றி : அருட்சகோதரி ஷீலா FST, மேலமெஞ்சூனபுரம்.

“கடவுள் அன்பாய் இருக்கிறார்!” 1 யோவா 04: 16

மறைத்திரு. அமிர்தராச சுந்தர் ஜா.

info.arulvakku@gmail.com; + 91 944 314 0660; www.arulvakku.com